



நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை குற்றத் தடுப்புத் தொடர்கள்

# பாதுகாப்பான மக்கள், பாதுகாப்பான இடங்கள்

நமது குழந்தைகளின் பாதுகாப்பும், நல்வாழ்வுமே அதிமுக்கியமானது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என்ற வகையில் நாம் எப்போதும் நம் குழந்தைகளுடன் கூட இருந்து, ஆலோசனை வழங்கி, அவர்களைப் பாதுகாக்க முடியாது.

வெளியில் சுற்றும்போது குழந்தைகள் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை மனதில் கொண்டு, சில சூழ்நிலைகளில் நம் குழந்தைகளுக்குச் சரியான பதில்கள் மூலம் ஆலோசனை வழங்குவது அவர்களுக்குப் பிரச்சினை மற்றும் அபாயத்தைத் தவிர்க்க உதவிபுரியும்.

வெளியில் சுற்றும்போது உங்கள் குழந்தைகளுக்கு வழங்க இடோ சில எளிய உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

## வீட்டுக்கு நடந்து செல்லும்போது உங்கள் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- **எப்போதும்** பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் பாதுகாப்பான இடங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்.
- உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் நின்று பேச **வேண்டாம்**. நேராக வீட்டுக்கு அல்லது நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லவும்.
- **எப்போதும்** நீங்கள் பயம் ஏற்படுவது போல உணர்ந்தால், ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுகொள்ளவும். அதில் பள்ளிகள், கடைகள், தேவாலயங்கள் அல்லது காவல்துறை/தீயணைப்பு/ஆம்புலன்ஸ் நிலையங்கள் போன்றவை அடங்கும். அவர்களிடம் நீங்கள் பயப்படுவதைக் கூறுங்கள்.
- உங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவருடன் **ஒருபோதும்** காரில் ஏறவேண்டாம்.

## பொதுப் போக்குவரத்தில் உங்கள் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- தனிமையான பகுதிகளில் **ஒருபோதும்** பயணம் செய்யவேண்டாம். நெரிசல் நிறைந்த பெட்டிகள், காவலர் (guard) உள்ள பெட்டி (நீல ஒளி இணைக்கப்பட்டது) அல்லது பேருந்தின் முன்புறப் பகுதி போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- **எப்போதும்** முடிந்த அளவு நண்பர்களுடன் குழுவாய்ப் பயணம் செய்ய முயற்சிக்கவும்.

## பொது இடங்களில் உங்கள் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- **எப்போதும்** உங்கள் பெற்றோரின் தொடர்பு எண்ணை உங்களுடன் கொண்டு செல்லவும். (உங்கள் ஆடையுடன் இணைக்கப்பட்ட அட்டையின் மேலே, உங்கள் கைகளின் மேலே அல்லது உங்கள் தொலைபேசியினுள்ளே எழுதப்பட வேண்டும்)
- எங்கே போகிறீர்கள், எப்போது திரும்பி வருவீர்கள் மற்றும் யாருடன் இருக்கிறீர்கள் என்பதைச் சொல்லாமல் குடும்பத்தை அல்லது நண்பர்களை விட்டு விலகிச் செல்ல **வேண்டாம்**.
- **எப்போதும்** சண்டை அல்லது வாக்குவாதங்கள், விரும்பத்தகாத அல்லது மூர்க்கத்தனமான நடத்தையுடைய இடங்களிலிருந்து விலகிச் செல்லுங்கள். அத்துடன் உங்கள் நண்பர்களையும் உங்களுடன் கூட்டிச் சென்றுவிடுங்கள்.
- எது நிகழ்ந்தாலும், உங்கள் பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஆசிரியரிடம் எப்போதும் தெரிவிக்க வேண்டும் என்பதை **நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்**.

மேலதிகக் குற்றத் தடுப்புத் தகவல்களுக்கு [www.police.nsw.gov.au](http://www.police.nsw.gov.au) என்ற எங்களது இணையதளத்துக்குச் செல்லவும்.



Justice

உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்



**Triple Zero (000)**

நெருக்கடியான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமையில்.



**Police Assistance Line (131 444)**

நெருக்கடியில்லாத நேரங்களில்.



**Crime Stoppers (1800 333 000)**

குற்றம் பற்றிய தகவல்களை வழங்க, இதில் பெயர் வெளியிடப்படமாட்டாது.